மேற்சொன்ன வண்டிகளைப் பொறுத்தமட்டில், அவற்றை வாடகைக்கோ, பரிசுக்காகவோ பயன்படுத்தப்படாமல் கருணை அடிப்படையில் ஆற்றும் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் TN-59-L-8695 ஆம் எண்ணுள்ள வண்டியைப் பொறுத்தமட்டில், இந்த வரிச்சலுகை 5 ஆண்டுகளுக்கு மட்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது குறித்தும் உள் (போக்குவரத்து-I) துறையின் 23-9-2003 ஆம் நாளிட்ட 928 ஆம் எண் அரசாணையில் வெளியிடப்பட்ட அறிவிக்கை. [1974 ஆம் ஆண்டு தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் வரிவிதிப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 13/1974) 25(2) பிரிவின்கீழ் பேரவைமுன் வைக்கப்பெற்றது].

27. 1954 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய ஒழுங்குமுறை விதிகளில் திருத்தம் செய்தது குறித்து பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்த்திருத்தத் துறையின் 1-12-2003-ஆம் நாளிட்ட 423 ஆம் எண் அரசாணையில் வெளியிடப்பட்ட அறிவிக்கை. (இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 320 (5) பிரிவின்கீழ் பேரவைமுன் வைக்கப்பெற்றது).

28. 2001-2002 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு பண்ணைகள் கழகத்தின் இருபத்து ஏழாவது ஆண்டறிக்கை. (1956 ஆம் ஆண்டு நிறுவனங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 1/1956) 619-ஏ பிரிவின்கீழ் பேரவைமுன் வைக்கப்பெற்றது)' (தமிழ், ஆங்கிலம்)

29. 2001-2002 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு தொழில் வசதி மேம்பாட்டு நிறுவனத்தின் பத்தாவது ஆண்டறிக்கை. [1956 ஆம் ஆண்டு நிறுவனங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 1/1956) 619-ஏ பிரிவின்கீழ் பேரவைமுன் வைக்கப்பெற்றது] (தமிழ், ஆங்கிலம்)

30. 2002-2003 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் முப்பத்து எட்டாவது ஆண்டறிக்கை. (1956 ஆம் ஆண்டு நிறுவனங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 1/1956) 619-ஏ பிரிவின்கீழ் பேரவைமுன் வைக்கப்பெற்றது) (தமிழ், ஆங்கிலம்)

ஆ. அறிக்கைகள், அறிவிக்கைகள் மற்றும் ஏனைய தாள்கள்

6. உடுக்குறியிடாத் வினாக்கள்-விடைகள் பட்டியல் (முதலாவது பட்டியல்) (வரிசை எண்கள் 1 முதல் 100 வரை)

7. உடுக்குறியிடாத வினாக்கள்-விடைகள் பட்டியல் (இரண்டாம் பட்டியல்) (வரிசை எண்கள் 1 முதல் 100 வரை)